

MAHAMAHOPADHYAVA
H.V. SWAMINATHA IYER LIBRARY
TRUVANMANPATTI MADRAS 41
திருச்சிற்றம்பலம்.

ஸ்ரீவிஷ்ணேஷ்வரவாலுப்யதாயிசேம :

சோமசுந்தர மும்மணிக்கோவை.

இஃ.து

“வைதிக சைவசித்தாந்த சண்டமாருதம்”

ஸ்ரீ ல ஸ்ரீ

சோமசுந்தரநாயகரவர்சனது மாணுக்கரும்,

சென் னை

வேதாகமோக்த சைவசித்தாந்த சடையடியவந்த ஒருவநும்
ஜகோபு அப்லேசையிட கிளர்க்கும்

ஆகிய

அ. சோமசுந்தர முதலியாரவர்களால்
இயற்றப்பட்டது.

சென் னை :

கலாரத்னாகர அச்சக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.

1904.

—

சி வ ம ய ம்.

—•—
ஸ்ரீலஸ்ரீ நாயகர் அவர்கள்
ஜெனன தினம்.

நேரிசை வேண்பா.

இரார் உரூபுவகாண் டொண்சிங்கத் தீர்தேதி
நாரா ரிராமலிங்க நாயகத்து—மேராரு
மம்மனியம் மைக்குந்த வட்பயனு ஸார்ந்தனனுத்
செம்மலாஞ் சுந்தரனுர் தேர்.

சிவசாயுச்சிய முற்ற திருநட்சத்திரம்.

கட்டினாக் கலித்துறை.

சார்வரி மாகிநம் ரேதிபன் ஞென்றினிற் சாருசனி
லேர்வரி முற்பிறை நான்கினி லைம்பத்தைங் தென்வயதிற்
பேர்வரி யீற்றிற் பிறங்கிய நாளினிற் பேர்மதியா
னூர்வரி சோமநம் சுந்தர வாண்டகை யுள்ளடனே.

—

—

கிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

ஸ்ரீங்காரஸம்பந்தகுருப்யோநம:

சோமசுந்தர மும்மணிக்கோவை.

காப்பு.

நேரிசை வேண்டுமா.

மும்மைபொழிந் தோர்துதிக்கை முற்றினாற் பாதக்கொண்
டெம்மையாள் போதகத்தை யேத்துமொரு—மும்மணிக்கு
மாவானுன் மாவானுன் மாவானுன் பூசித்த
மாவானுன் மாவான் முனை.

வழிபடுகடவுள் வணக்கம்.

கட்டளைக் கலித்துறை.

கழலாத விண்ணற் பவக்கட னீந்திக் கதிக்கரைசேர்ந்
தழலாத விண்ப மடைக்குநற் றப்பமென் றூரருள்வான்
சழலாத ஞானக் கடன்முகந் தோர்திருத் தோணிசொரி
யழலாத தெய்வப் புயலென் னுளக்க லொனிரு மன்றே.

நேரிசை யாசியியப்பா.

மாமணி நித்தில மோடரி படுத்துப்
பேரலை முடங்காப் பெருநில மகட்குச்
சித்திரப் படாமென வொத்துனின் றவிரு
மளக்கரின் வீழுபு வங்காந் திறைகளத்
துறுபயன் றெரிப்பிய கருள்கோட் செம்மன்
மஞ்ச ஞெல்பொறிப் புன்வா யடைப்பார்
நீர்ப்பறம் பாற்றப் போய்த்துற் றூரரு
டன்டா துறைக்குந் தீக்கை யொட்டவு
முன்னர்ஞான் றெருருவ னென்னிகர்த் தரிசென்
றடன்முழு துற்ற கருளிற் பயனிலென்
றறைவது கடுப்பவுஞ் சிலைவாள் காட்டிச்

சிலைக்குபு வளைகொள்ளிப் பரித்து மடக்கி
 யஞ்சுத் தரித்தோ ரகிஸம் புரக்கு
 மிறையருள் பெற்றிய வொருமால் யானெனப்
 பழஇப் பெயல்சிறக்கும் பறுவரை படைத்து
 வானுப் பெருவளம் வட்க ரின்றித்
 துறுமிய குறுமப் ஹூர்கள் குழந்திலிகித்
 தலைகொண்டு நிற்றலிற் றரைமகட் கணியிற்
 வெறுண்ணடையா நின்றது தொண்ணடையா மாதோ
 வதன்னி முகனிற் பொலிஙலச் சென்னை
 யெனவரு நகரிற் றிருவுடன் மாய
 கேற்றுறு வரத்திற் றம்பெயர்த் தெனவேண்
 டதுமுத விலக்குமி நாரண புரியெனச்
 சகஞ்சொலுஞ் குளைத் தனிப்பெரும் பதியிற்
 றீந்தமி மர்ந்த முடிபுஞ் சிறப்ப
 வார்ந்தமெம் யதிய ரக்கள்ளிச் செழிப்பச்
 சமய சந்தானத் தகுபரப் பெருமை
 மாயிரு ஞாலங் கவினிய வோங்கப்
 பொங்க னுங்கினரிற் புறத்தினர் மயங்க
 முதலீ றின்மை மாசின்மை நிறைவு
 தனினைம யதிநுட்ப மகற்சி முதலரா
 சிறப்பிய னிலையுஞ் * சத்தனே யுத்தி
 யுத்தன் விருத்தனென் வெறுமூன்று பட்ட
 பொதுவிய னிலையுங் கொள்ளியைங் தாற்று
 மொருமுத றிருவருட் டெளிகடற் றேய்மதோ
 றுறுவதுண் டுமிழு மொன்னமய தாகலிற்
 ரண்மலங் குழைத்தற் கருமாந்த தென்றங்
 கவனஷி பெற்றிய வொருவெடுங் கண்ணன்
 றன்னக ரொரீஇக் கழிவிடக் கஞ்சி
 யரவுகிழ்ச் கொண்டு குறிக்கொரும் யோகிற்

* சத்தன், உத்தியுத்தன், பரவிருத்தன் என்பன இறைவனது தடத்த இலக்கணம்களாம். அவையிழ்றை, ஶாத்தூதூதைப்புரவுத்தபர கத்தாகி வியலேஷ்யுதெ : ஶாதைப்புரவுத்திப்பெலிதந செஷத்துவஸுரவுவஹார தடத்தி - எனவருடம் வ்ராகம சுட்டாகத்தானும், “வாவஞ்சாஸுத்திரை தெருணை” எனவருடம் வாதுளாகம சுட்டாகத்தானும் கண்டு கொள்க.

கிடப்பத் தனிமையிற் கிளர்வா ஜெடுங்கட்
பூவினர் நேடுபு புரிவுனேர் கொண்மா
ரழகடை வந்து மறியா துஞ்சிறலிற்
கையற வந்து யின்னு ராகப்
பன்னுட் பரித்தக் கரிதினிற் பயந்த
வம்மனை திரைவிழக் கரமெடுத் தயர்த்தி
நெஞ்சினிற் ரூக்கி நெட்டுயிர்ப் பெறின்து
விரங்க லேய்ப்ப வலைமறிக் துலம்பும்
வளிதுதைங் தூங்கு பாற்கட னடுவெட்
டொலைவி எல்லமிழ்தங் தோன்றிய மானக்
கருங்குழற் செவ்வாய் வெள்வளைக் கொடிவயி
னிம்பர் நோன் புறுபய ஜெலாங்திரண் டென்னத்
தோன்றி முப் பொருளின் றணிபது விளக்கி
யெம்மைநெறிப் படுத்து மிருங்குரு மணியாஞ்
சோமசுங் தரங்கின் றெல்புகழ் வாழ்க
வைதிக சைவம் வழங்கியோய் வாழ்க
மறந்தும் புறந்தொழு வள்ளியோய் வரத்க
தாதுகு பதுமச் செங்கேழுச் சீரடி
பணிந்துநிற் கேட்கும் பரிசொன்று மன்னே
வென்னெனிற் சைவ சித்தாங்த முன்மை
முன்னுமத் தெய்வ முழுப்பொருள் சிவமே
யென்றெமக் குணர்த்து சின்னுப தேச
வுறைப் பென்று மகலாது
சிறப்ப வாழுச் செய்ம்மதி யருளே. (க)

நேரிசை வேண்பா.

அருளின்றி யத்துவித மாராதே யென்று
பொருளில்லா மற்றையவர் புன்சொ—விருளதுத்த
வந்தரா வய்ய வவதரித்த நற்சோம
ஈந்தரா முன்றுண்மை சொல். (க)

கட்டளைக் கலித்துறை.

சோற்பொரு ஓற்பகல் பொற்பணி யென்னுங் தொடர்பிபவையு
மிற்றிவை யிற்றிட நற்பொது மெய்ந்திலை யேன்றமுடி
புற்றது வென்றெமை முற்றிய வாணவ மோட்டெடுப்பச்
செற்றிய சோமநற் சுந்தர நின்னருட் செம்மையென்னே. (க)

நிலைமன்றில் வாசியிப்பா,
 என்னை யொருமுத வெள்ளினைத் துணராது
 முன்னை யுடைமையுங் குணியுமென் ரேதிச்
 சிவசமுமொடுசெங் கிராந்த மாய்ர
 வாதப் பொருளிலை பாறமேற் காட்டித்
 தனிமுதல் சிவமெனத் தந்தங்கு செல்வ
 பஸ்வகை மதநிலை யெல்லா மிழுக்கென
 மெய்ந்திலை நிறுத்திய வெல்லரும் திறலோ
 யருட்டிரு வினையொப் பளாய்நி பாதத்தி
 னைம்மல மேவிய செவ்வியிற் பெறுது
 மன்றே விள்ளென வருப்பினிற் புகன்ற
 வெசால்வன்மை நின்ற சோம சுந்தர
 வென்முறை கேட்க செவ்வியின் மாதோ
 துணிபும் பிற்ற லாடைதைத் துமிடுப்
 பேயென வருவு பெற்றிக்கரு ஞானி
 கவர்ந்த காலினி னிலங்தொழும் போந்து
 பற்றிறர் திட்டுச் சொற்பல காட்டிப்
 பருவரன் முகமு மருஞுறப் புலத்தி
 மல்லு மானமுங் கழீஇத் துணோக்கை
 நீட்டியு சிரம்பாப் பெருமிட யறினு
 மலப்புழு நாயிற் கிருட்டிவே சரியி
 னோரம் வுறாடும் தாருவிற் சேறினு
 மிறப்பா மலக்க ணைனைத்துற வரினு
 மீளா நோயின் மாழுங்கு படினு
 மொன்றிரண் டென்று முறுமலை யென்றும்
 பல்லுாப் பினைக்கிற் செல்லியை னின்ற
 வருள்சிறி துணராத் தெருளிலா மாக்கன்
 பொய்ந்திலை கோடாது சமயமுடி நின்ற
 மனைமுடி தழீஇய பெறலருந் சைவ
 சித்தாந்த ஈன்னிலை பற்றியான் செம்மாங்
 திருக்கு னிலையதொன் றறப்புரி வதுவே
 யன்னதிங் கரிதெனி ஸன்னவர் தட்கு
 நல்லுமை துற்றுப் புறத்தெரு வெறிந்த
 மிச்சிலா மழுது ஈசியுன் பிறவி
 பருணினைங் துறுதலாம் பிறவின் நெற்கே.

மும்மணிக்கோவை.

நேரிசை வேண்டா.

எற்றினும் பற்றின்றி யேலடியார் நற்பற்றுப்
பெற்றவர்சீ ரோக்கப் புரிபெரியோய்—சிற்றறிவேன்
மூலஞ்சார் போகிற் கருவியெது முற்றியான்
சிலத்தி ணேதறிவேன் செப்பு. (இ)

கட்டளைக் கலித்துறை.

செப்பன கொங்கை யுமைஞானத் தெள்ளாமிர் துண்டசெல்வ
ரொப்பின ருட்டிரு வாரமிர் தாருமெ மொண்ணைணலாம்
பப்பிய சீர்ச்சை தரவின் றிருமுகம் பற்றி னின்றேர்
மற்றெருரு தெய்வ னின்குவ ரோசிவ மன்றியிங்கே. (க)

கிலைமன்டில் வாசிரியப்பா.

மன்றினி னஷ்க்கு மறைச்சிலம் பேத்திக்
கலிச்சும்மை யாககீர் பலப்பல திறக்குஞ்
சிறுநெறிச் செலவி னவலப் படாமே
சிவமே மறைமுத வெனவறு : செயலிற்
காட்டிய னின்ற வரகத் தாசா
னப்பய தீக்கித விப்போய் தத்து
வோருரு ஏற்கித் தோன்றிய துறைச்
சைவம் பரமெந்த தருவா மொப்பி
தெய்வஞ் சிவமெனத் தெளிப்பாங் தெளிப்பா
மென்றநாற் குளைக் கொண்டெமர் வம்மென்
துற்றவை கண்கூட் உளர்த்தினை பெரியோய்
மன்றெழுமி ஸவற்றி னீவீற் றமரங்த
வப்பெறும் பதிய மதன்பெயர் கொண்மே
யிக்குறி தெருளாப் பற்றலர் டெல்லோர்
வேறு காரணம் விரித்தொழிந் தன்றே
சிவபெறநுங் தன்மை யிலக்கிய முற்செய்
நீல கண்டனூர் பாடியங் தெளித்துக்
கையி னெல்லவியக் கனியெனப் பெறும்பயன்
காட்டிய னின்ற குளையம் பதியி
னியாவறு மதிக்க விருந்தங்ன் னுருவங்
காண்டொறுங் காண்டொறு மியார்க்கி யாரோ
னின்முகங் காண்மார் வேறுமருங் துள்ரோ
மொழிகளாம் பெறலருங் திருவங்ஸ் லவிழ்தஞ்

சோமசுந்தர

செவிவாயாகப் பருகிய வான்றே
 கால்லாச் சமயமு மெவ்வெத் தெய்வமு
 மொன்றென வுலோக னின்ற நீர்மையிற்
 ஸிற்றயங் காச மொப்பென மருண்டு
 குழறுத் லடுத்த சமரசன்ர் சொல்வுரோ
 வங்யன முரைத்த கருங்குழி கணக்கன்
 வழூஉச்செநி பகுத்துவப் பாடலு மீரறு
 தெய்வப் பாக்கனுங் திறத்தினி லொப்பெனத்
 திருவருட் பாவெனச் செப்புவர் கொல்லோ
 வெனமறுத் துரைத்துக் கருங்குழி பாக்கள்
 கருக்குழிப் பாவெனத் தெரித்தவெங் குரவ
 வவன்றன் மைத்துனை னறியாப் புரைகள்
 பிதற்றிய மொழிகட்' கசம்பிர தாய
 நிரசனத் தெர்ட் ஞஞான் திமிரபாற் கரமு
 மூர்க்க வாதுவித்வம் சுநியெனப்
 பேர்கொணன் ணோலு மியற்றி யழித்த
 டீலமுங் தவமுங் திருவுமெய் யுணர்வு
 நிற்சேர் குநர்க்கு நாடெடாறும் பெருக
 வளிக்குமெய்ஞ் ஞானச் செம்மால் கயக்க
 ணின்றபல் வாளை வெடிப்படக் கிளங்கு
 விண்மீன் வட்கார் மாறு சிதர்த்து
 மொசிக்கமேற் சேற முசுக்கலை தாஅய்ப்
 பூர்க்க தாருவி னேற்றெதிர் பற்ற
 நெற்றுபு கிடந்த கொம்மைய வரத்த
 துகிர்கடைங் தார்த்தன பழங்களாழ்ப் படுகர்க்
 குடுகொனுங் தம்மிற் படப்படக் கர்க்கரென்
 றரந்றிடு நுணல்க டலைமீக் கஞ்ச
 வலர் நற வெளனிப் புழுவுண் டாங்கு
 நற்பொலி வுறூஉஞ் சென்னையிற் சில்லோர்
 பொய்யறி வாண்ட புன்மையி னின்னிய
 ஹுரையும் பொருஞை முணர்ந்து கொள்ளாமே
 யிழுப்பவை வினைத்து கீழுப்பமனு வின்றி
 விசித்த வலியிற் பசித்தோர் கான
 லலராக் கொண்டெனப் பகுதியர் வெற்றுரை
 புகழ்ந்துற் றலைந்து கலங்கினர் மாதோ

மும்மளிக்கோவை.

67

மெம்மவர் நல்வினை நின்றனைக் காட்டப்
பொக்கமின் ரண்டிப் புலவர்கள் புகழ்வோய்
தம்மை யுடைய தலைவனை யிரண்டம்
வீண்டலே பேறென விளக்கிய புலத்திற்
செம்பொருள் புரிவான் சேர்ந்தன மெய்யே. (ஏ)

நேரிசை வேண்டா.

மெய்யே விடுதியிலு முப்பொருளு மேலதனு
லையோநாம் பிரம்மென லாகாதே—பொய்யெனிலோ
முத்தியில தென்றிலையேன் முன்னழிவார் பற்பலர்மெய்ச்
சத்தியமே சுந்தராநி தா. (ஏ)

கட்டளைக் கல்த்துறை.

நிதா சிவத்தை நினைப்பித் தவாபுற நீசமதப்
பேதா விழுதியுங் கண்டியும் பேணும் பெருவணியா
நாதா பிரசங்க போதா மதிச்சுந்தர நாயகனே
வேதா தகப்பன் பொருதழியார் நின்றன் மெய்ப்பெறனே. ()

இளைக்குற ளாசிரியப்பா.

பெறுகவிஞ்ஞாலும் பெறுகவிஞ்ஞாலு
மாயிரங் கவர்தாம் பணமுடை யரச
மும்பர் வேந்தனு மொன்பெருங் குருவ
மாலு மோதிமத் தேவுங் தெரியா
மாழ்கி யகந்தையின் மாண்டு மேகான்ம
வாதராய்ப் பேத வுகா யதராய்த்
தீமையே கெரண்டு தியங்கினர் நிற்கப்
படியவை படைந்துப் பரிவார முற்ற
மறைமுடிக் கோயின் மன்னிவீற் றிருந்து
திப்பியம் பழுத்த சைவசித் தாந்த
வுண்மைப் பொருளெலா மொருங்குறக் காட்டி
வாதியர் கோட்டைய மறுத்துரை தந்த
நாயக ஞால்களை நன்கினிற் பெறுக
வன்னவை தம்முட்
சிலச்சில நாத்திகங் தெறுப்பன வன்றே
மாயா வாத மடிப்பன சிலவே
பலப்பல வைணவம் பாற்றுவ வன்றே
சமய சந்தானத் தாராங் குரவ

சோமசுந்தர

ராகுண்பொழி விளக்குவ வன்றே பலவே
சித்தாந்த மாட்சி தெளிப்பன சிலவே
யழியவர் மேன்மைக ஓறைவன பலவே
சைவ நின்றைதகளைத் தகர்ப்பன வளவில்
வாகவி னுலகீர்

கலகல பிழற்றும் பசுதா லொரீஇ
ஞான நூல்பயிலு மார்வுக் கொண்மின்
வளமுய ரண்ணவைக் கொருதிற வாவது
சோமகங் தரங்றன் ரெஞ்னுன் மாதோ
வென்பது தெளிக வியல்புணர்க் தோரே.

(க)

நேரிசை வேங்பா.

ஓராத வத்துயிதக் கொண்பொருளை யோர்ந்துரைத்த
வேரார் மெய் கண்டசில னெங்றைதயினைப் - பாரா
தவற்பழித்த நின்றைதயறுத் தான்றுதித்தா ஸீர்நூ
லவற்களித் தான்சுந் தரன்.

(கக)

குடி னோக் கலித்துறை.

சுந்தர கேசவன் கோயிலிற் பாசண்டர் சொன்மையிலா
வந்தர கங்கைதம் வாமனன் டாதற் ததின்வராங்கு
குந்தரன் வேணியி னேற்றிடும் பாவங் தொடவருவை
யந்தர மாகக யழித்தவ னீயன்றி யாருள்ளே.

(கல)

நிலைமன்றில் வாசியிப்பா.

உள்ளது போகா தில்லது வாரா
தென்ப தாத்தக் கட்டுரை யாகவிற்
தெய்வப் புலமை கைவந்து கிடைந்த
சித்தாந்தப பொருளைக் குறிப்பிற் பகர்ந்த
முப்பா லாரு முலக முண்டென்று
கிளத்தலி னுனு முண்மையே யன்றேன்
முயற்கொம் பொட்டத் தோன்று தன்றே
பேய்த்தேர்ப் பிறக்க மெனினைப் பிறக்க
மாத்த மாக வறிஸ்துசி னேரே
யங்கன முணரும் பெட்டு வாயாது
சற்கா ரியமுந் தரத்துண ராமே
சச்சிதா னந்தனென் றிடுகுறி கொண்ட
வீசூர் மண்ணன் முதலாம் வாதியர்

மும்மணிக்கோவை.

கூ

முரணிக் கயிற்றி னரவே போலப்
 பிரமத் துழையுயிர் சுகபரங் தோன்றலிற்
 பொய்யெனக் குழறிப் பொருந்துசித் தாந்த
 முப்பொருள் பிழையே துவிதம் தென்றுந்
 தங்கோ எத்து விதமா யென்று
 மலகையிற் குழறிய பொருளிலா வெறுதுற்
 கத்தித் தூடண நிக்கிர கம்மென
 முற்பெயர் வாய்ந்த வினாவிடை குதர்க்க
 வாத விபஞ்சினி தூலவா தூலஞ்
 சித்தாந்த பூடணஞ் சன்மார்க்க போத
 வெண்பாப் போதப் பிரகா சிசையொடு
 பிரம தத்துவ நிருபண முதலாப்
 பலநா வியற்றி யகவயினி லடக்கிய
 தெருளோன் யாரெனச் செப்புக புலவீர்
 மல்லன்மா ஞாலங் தேய்த்துறு புகழோன்
 சொல்லருஞ் சென்னைச் சூளையாம் பதியோன்
 சிவதத் துவத்திற் செந்திக்கிடந் தயிர்வோன்
 ஞான சம்பந்த வள்ளறன் நிருவதிப்
 பதுமமலர் காட்சித் திருவுளத் தாவியன்
 குரவர்க் காங்காங்கு கோயில் வகுத்தோன்
 தவமதிற் சிறந்த சிவஞான போதன்
 சோமசுந் தரனெனக் காண்குது மன்னே
 னில்வழி யிவ்வழி யில்லையா வெவரு
 முய்வரும் பெற்றி மெய்ம்மைச் சைவமே.

(கா)

நேரிசை வேண்பா.

சைவமெங்கே ஸால்வரருட் சார்பெங்கே மெய்கண்டத்
 தைவிக்கு லெங்கேயென்ற சாதனமெங்—கைவரைவென்
 ஞர்முத்தி யெங்கேயீங் கந்தோங்ஞ் சோமசுந்தர
 ஞர்முந்தி வந்திலரே ஸா.

(கா)

கட்டளைக் கலித்துறை.

ஆவா வொருசோம சுந்தரன் பாண்டிநன் ஞடளித்தான்
 ரேவா மவன்றனைப் போற்றிடுஞ் சூளையிற் செம்மலவ
 ஞவா லொருசதுர் மண்டல மாண்டினை யின்றிநவீர்
 தாவா தவிரிய சித்தாந்தப் பேரர சார்ந்தனனே.

(கடு)

சோமஞ்சல

நேரிசை யாசிரியப்பா,

சார்ந்திடு மாகமங் தந்த வெந்தையி
 னருவா னனத்துட்ட பெரிது பயன்பெறத்
 தோன்றிக் குருக்களாச் சொன்மாதி சைவ
 ரொருபெரு மங்கையுங் திருவரு ளாளப்
 பெருந்தகை நால்வர்தம் பெற்றியும் பிறவுங்
 கொஞ்சிட வந்தவர் பிரபாவ மகிஞம்
 யெனுநாற் கண்டுந் தம்மன் டீர்க்கக்
 கெள்ளியர் பெருமான் சம்பந்தை புதக
 மாயா வாத பிரணிய கருப்பாம்
 வைளவு மென்னு மதவிப மழித்த
 பரசாமய கோளரி யியங்முத லாள
 பாவின மிலக்கிய நாவலப் பெருமான்
 சிவஞூர னப்பா ஸேரிய வதனு
 னப்பான் மணங்கமழ் மெய்ப்பாற் தலைவன்
 றன்னருள் பெற்றிய வந்தணச் செய்யுளி
 னாந்தாதி போற்றிய சிந்தா சனத்தோய்
 புறச்சமய நெறியெனுஞ் சித்தியார் விருத்தக்
 கிலக்கா யிருந்த கலககமில் புலவ
 வேமந் திரியெனு மினவயிரு கூட
 மன்னூர ணித்தா மாதோட்ட முன்று
 யெந்தை முக்கணி ணிலங்குறு உ நீர்மையி
 னரனென வயிரு மரிக்கே யத்தி
 னெருசார் செற்றிப் புலவரிசை மிகவி
 னக்குறி புணர்ந்த வொப்பிலாப் பதியிழ்
 புதுச்சந் னிதியா முயர்ந்தோங்கு சினகர
 மமர்ந்தடி தொழுவார்க் கருள்விளை வருவித்
 தன்றிரு முகனிற் பொலியுங் திருக்கோ
 விருவொளி யென்னத் தெரிக்கிய குருகுச்
 சலசங் கழுந் ராகுநின் ரேந்து
 மிச்சையுங் தொழிலுமா மிருமண் யவர்புற
 மிருப்ப வீரையிற் தாணியுதித் தன்ன
 வழியா வாற்றற் சிகிமீ திலங்கும்
 பரனவ னருளி னவதரிக் துறுகலை

முற்றத் தெரிந்து முடிபது புரக்கு
மொளிப்பே ரின்ட னுருபுசே ரயின்மக
வெனுமிறை பெயரோ னினோயில் கேள்விய
னவங்ரனை யுறழி மாரிய சோம
கந்தர வயின்வயின் ரெருஸ்சபை வைத்துக்
கந்தர மென்னப் போதசன் யசம்த
முந்தையோய் நின்னை முற்றக் கண்டோர்
வேதாந்தத் தெவிவா மெப்பங்கிலை
தானன்றி வெறுமதஞ்ச சாரா இசைவுரே

(கக)

தேவிசை வேண்பா.

தைவத்தாய் முத்தாய் சரித்தாய் புறமகத்துக்
கைவைத்தா யார்வத்தா யாரியாய்—மெய்வைத்தாய்
சித்தாய் பெரியாய் திருவாய்நற் சோமகந்தர
வத்தா வென்கெங்கு கருள்.

(கங)

சட்டஸாக் கலித்துவறை.

அருணைன் மறைவில் வாகமம் போலஸம் மாரியாப்
பொருணு லெமாகுயந் தந்தத் னலருட் போதரலாற்
றொருணு எவையென : காண்டலி ஸீரு தெய்வமுறை
யருளுறு லென்செகாபுஞ் சூசோம கந்தர வாண்டகையே. (கஹ)

அடிமறி மாஷி உவாசியியப்பா.

ஓட்டுயடை திலங்கு கரிமா வொன்றே
தகைகமைப் பிரலாவச சுமி முன்னவனே
யாஸ்டர்கு ளாரியர் பன்னிரு வோரே
தககநற் றெய்வஞ் சங்கர ஹெருவனே
தகைய முயல்வதிங் காணவத் தலையே
யாண்டகை யென்பவன் சோமகந் தரனே
யேலருள் பிபறுவதிங் கெம்மனேர் கடனே.

(கக)

இன்னிசை வேண்பா.

கெட்டுலுலகில் வாழ்பயனுங் கற்றவரைச் சேர்வுங்
திடவாயு ளார்பயனுங் தின்வாயி னுர்பயனும்
சொல்வரையார் தம்பயனு மாபயனுஞ் சோமகந்தர
நல்லுடையாய் நின்னேக்கி னும்.

(எ.ஏ)

கட்டளைக் கலித்துறை.

நாமஞ்சு நாமஞ்சிசய் நாமக் குறிவைத்து நாணரகிற்
காமஞ்சு ராத்திரர் புத்தர் சமணர் முதற்கலகீர்
தோமஞ்சு வீட்டு விடுதிகண் டின்பச் சுவையருந்திற்
பாமஞ்சு சுந்தரன் செய்தரு நூல்களைப் பார்த்திடுமே, (உக)
நிலயன்டில் வாசியியப்பா.

பாரதுத் தியற்றிய பல்லுவர்க் கூவ
நனுவேர் வாழ்க்கைச் சிறூர் மதவட
னனிரப் புற்றே னுயினு மிமயிகப்
புல்லெல் னந்தி யிடைத்தி ஞஞ்சியுங்
கல்லாப் பொதுவ னேரக் குறிப்பி
னில்லன படைக்கவும் வல்ல னயக்கெழு
வுலகக் கருவியா மாமழை யுறைக்கா
தியலீன் வேஹந்திஇக் கயங்கழி முளியும்
வேனி லாயினுங் துளைக்கா லல்லியி
னடைகளி னீழ்த் ததிர்க்கோட்டு நத்தை
யேற்றுட னிளவளை யவற்றைப் பகற்கழி
கூட்டுந் ரேறிக் குலவுதன் பளைக்குழ்
முகவையம் பதியான் றருணைக் கதிரின்
வாய்மணி துற்றி மதிய ஞேரென்ன
மார்பிற் துயல்வரு மகிபன் றன்னுயி
ராயினும் வேண்டிநர்க் களிக்குங் கருணை
மாயிருஞ் சிர்த்தியி னேர்பிற ரில்லோன்
றண்டமிழ் முற்பொரு டருஞ் சித்தாந்த
மெனுமிவை போற்றிய வருளான் கொடையின்
வள்ள லெளையரும் வெள்கிக் கரக்குங்
தராபதிச் சேநு பதிமகா னிருபன்
றன்னலை யகத்து மறுமத வாதிகள்
வாயடங்கி யுலர வைதிக சைவ
சிந்தாந்த ஏண்ணமைத் திறமழை பொழீஇ
நின்றி— வேந்தனும் பரசமய கோளரி
யெனும்பேர்ப் பட்ட மெடுத்தழைக் திடவே
யத்திரு நாமமெம் மையனங் கெளனிய
மெய்த்தெய் வக்கு மினிர்வது கண்டும்

மும்மணிக்கோவை.

கங்

புல்லேன் வைத்துப் புரிவது பவமது
 கண் னுதற் பெருமா னல்லரு எடைந்து
 மண்ணில்வா ழழும்மவர் தண்ணரு எடைய
 வோதிய தேவா ரம்முகற் பெரிய
 புராண மிறுதியாப் புகல்பன் னிரண்டு
 'திருமுறைக் குரிய திருவருட் பாவெதுஞ்
 சீப்பெயர் கருங்குழிச் சிறியோ னிராம
 விங்க னிறந்தோ னவன்பா டந்கும்
 வைத்தின ஒற்ற தன்மைய தென்ன
 வாங்குள புலவரு மரசனும் யியந்து
 வைதிக சைவ சித்தாந்த சண்ட
 மாருத மென்னும் பேரிடக் கொண்ட
 வைய வையகோ வெய்யர்கள் சில்லோர்
 நின்மா னவரென வெளிவங் துற்றும்
 பொய்த்த பட்டங்கள் பொருத்தியும் திருமுறை
 திருவருட் பாவெதும் பெயரிலை சிறந்த
 தேவார முதலா வோது மவைக்கிங்
 கேற்கா வென்று மிழிப்பிய நின்றூர்
 நின்பகை யவராம் போலிச் சைவரோடு
 சேர்ந்து பழிபவப் பட்டார் நின்ற
 னுண்மை மாணுக்கரென் றுற்றவர் யாவரு
 நின்மொழி போற்றி யுறைகும் ரன்றே
 யன்னவர் பின்னு முய்ய விஞ்ஞான்று
 கல்லருண் மதியை யொல்லையி னளிப்பாய்
 வெல்பவ ரின்றி விளக்கிய திறலோப்
 செல்லாக் சீர்த்திக் கேள்விய சோம
 சுந்தர னென்னும் பெயரிய
 கல்லோய் சுற்குரு நாத மன்னவனே.

(ஒ)

நேரிடை வேண்டா.

மன்னு மருண்மொழியர் வாய்மலரும் பன்னிரண்டு
 வொன்ன கனவிலுமே சோரவிடே—லென்னத்
 திருவாக்கி னுண்மையெனச் செய்தனயே சைவத்
 திருவாக் கிளையிதுவோ செப்பு.

(ஒ)

MAHAMAHOPADHYAYA

கட்டளைக் கலித்துறை.

செப்பும் பொருள்வெறுத் தேற்காப் பொருள்வயிற் சென்றசில
நுபடுங் கருப்புர வொண்பொரு டாழுமொன் தென்றுரைத்தே
ரப்பும் பகட்டிரை வீழ்த்துச் சிவாதிகய வம்மணியி
வனுப்பும் பொருளு முரைசோம சுந்தர வுத்தமலே. (உ.ஏ)

இனைக்குற எாசிரியப்பா.

உ-த்தமக் கண்ணுவ வுறுவனுர் விருந்தை
கருப்பமாம் வாச வடுப்படாப் பெரியோன்
வாமதே முனிவன பிருகுமா மகத்திழ்
சிறுவிதிக் கெம்பர னியலவை தெளித்த
தத்சீ முதலினோர் சாற்றிய சாபம்
பெரிது மலைக்கப் பிற்குத் தொலைடன்
கதிரையம் பதியு முதிரைசேர் கோணமுங்
திருக்கே தீச்சரப் பதியும் புதுச்சங்
நிதியெனு முபய கதிர்காம தலமு
மவிரிய பொன்னக ராலாடு சீகாழித்
துரைதிருப் பதிகங் தோறும் வியக்கப்
பெற்றரா வணங்கும் பீழைபட் டரங்ற
ரூரூ எதனாற் கோறிய விராமன
ஷுசை சேதுவிற் புரிந்தில ளென்ற
மாமயக் கொழிக்கக் கூரோச விசய
பங்கமு மிராம தத்துவ தீபிகை
யாபா சம்மொடு வாஞ்சன ராம
வைபவ பங்கமு மிர்மன் ஷுசை
செய்ததென் றதுவஞ் சைவச்சுவா
மணியுங் தங்க பணியோன் யாவன்
சிவன்பர ளல்ளெனஸ் சிலபா சண்டா
குரைத்த காலையின் மறைப்பொருள் காட்டிப்
பரதத் துவப்பிர காசிகை
வரியது விழைத்த வரியோ ளேவன்
மேலைப் பாக்கத் தாத தேசிக
தாத்தாச் சாரி யிகழுரை யவைக்கி
ராமா யணத்துச் சூசிகா பங்க
மியற்றி யுணர்வளித்த வேரோன் யாவன்

மும்மணிக்கோவை.

கடு

மறைமுடி பான வுபநிடதங்க
ளெல்லாஞ் சைவமென் றிலக்கினன் யாவன்
கண்ணிகா தேவி புராண முங்கறையில்
விபரீத ரூன விலக்கு மாபாச
ஞான கிரோதமு நவின்ரேண் யாவ
னன்னவன் சூஜைப்
பொற்புடைப் பதியின் மெய்ச்சிடத் தோன்றி
நித்தலு ஞான பூசைசெய் தாற்றும்
வித்தகன் சோம சுந்தர
ஞெனப்பெயர் ராங்ட கனத்தின ளன்றே. (உடு)

நேரிடை வேண்டா.

அன்றே தணிகா சலத்தவமுங் கண்ணப்பர்
நின்றமிர பாலமொடு ஸேருந்தி — யென்று
மறவாத நாமா வளியுஞ்செய் தாயுய்
பிறவா நெறியெனக்கே பேசு. (உக)

கட்டாய கலித்துறை. (கிள்ளைவிடு தூது.)

பேசுக வெங்புறை பித்தர்கள் போலவன் ஏன்னலங்க
ஸாக்க வேண்டிப் பிதற்றுகின்று விங்க ஞற்றுவர்யார்
காக்க சுத்த வளையுங் கழலத் தலைவி செய்சை
மாசுகம வேட்டன வென்றினப்பிர் நலை மாசுகமே. (உ)

ஓரிசை யாசிரியப்பா.

ஈகமளி சைவச் சுகம்பெறு நட-ற்றும்
பசிப்பினி மிகுத்தோன் கையலர் கழீஇப்
பேயத்தேர்த் தோற்றங் கண்டாய் கதிற்பசி
ஈபிப்பிய நினைந்து பெற்றுணச் சென்றுங்
சொன்றும் கோடா துலைந்துமாண் டாக்கு
மணியு மகளிரும பலையடுப் பெவையு
மூந்தியு முயர்வு மதிப்புஞ் சிறப்பும
பெறுவே மென்று வேடர் கோட்பட்ட
மாவிற் புள்ளி னீண்டைய வீண்டு
மிழிஞர் பலர்மாஞ மலமரல் குறித்துக
காசு மதமெனக் கல்வியார் சழித்த
மாசுக் கோளென வண்மையா ரொதுக்கிய
வேக மதமென வெம்மனே ரிழித்த

கள்

சோமசுந்தர

வேச மதத்வ ஓமாற் றங்கள்
பலப்பல பொய்க்கனுஞ் சிதர்த்தடை யுண்மை
யிலக்கி விளக்கமென் றியற்றிய குருவே
சிவபா ரம்மியப் பிரதரி சினியு
மொருபா ரதத்தி னுட்சங் கிரகமுஞ்
சிவத்துவி சரினுற் கருட தீவிகையுங்
துர்ப்போத சம்வா தம்மெனு நாலும்
பிரமவனு பூதியும் பேசிய குருவே
நூன திபங்க ணவிற்றிய முதலவோய்
மறைமுடி ஏற்ற கைவலயக் கருத்துச்
சிறிதும் மாயா வாதமன் ரென்று
பெருநால் சாட்டிப் பிறங்கவைத தவனே
சித்தாந்த சேகரஞ் செய்தசி ரியனே
சிவச்சொற் றெளிவுரை யியற்றுசு ரியனே
சுபோத விளக்கஞ் சொற்றுகே ரியனே
பரமத பங்க வினுயிடை.. வேத
சமாச கண்டனமொடு பிரம தரிசினி
சித்தாந்த போதம வேத சிவாகமப்
பிரமா ணியமிவை யருஞுமா ரியனே
பெண்களைக் கல்வி பயிற்றுவித் திடுத
னன்றன் றென்று மறுபடு விவிற்றிய
பொருண்முடி புணர்ந்த புலவ ஓரே
சிவத்தல் சிந்தா மணிசெயுஞ் செல்ல
மவதத் துவத்தி ணலீயா தரும்பொரு
ளிவையென வளித்த பெருநில வேந்தா
னியாயாக கரமணி சதுட்டய தர்பபண
மிவைமுத ஸான நாற்றின் மேற்படு
சோமசுந்தர சாத்திர மென்ன
வறிஞர் கொண்டாட வருளிய திருவே
சமய வாதங் தண்டாக் கேடெனப்
பொருளிலா பங்கள் போக்குவ தென்ன
வருங்கட் பெல்லா மாய்ப்பது மங்கதெனப
பெருஞ்சுற் றத்தைப் பிழைப்ப தஃகதென்ன
வீங்கிருள் படித்துங் தூங்கி யீங்குப்

புலவரென நிருங்தோ ரழியிகவ சினைந்து
 கொள்ளாது விட்டுப் பேதுற்றர் மன்னே
 வவையெலாம் பொய்யென் நறிந்து சித்தாந்த
 மெய்ப்பொருள் விளக்கிப் பொய்ப்பொரு டெறுடு
 தெய்ப்பிலா வைப்பி னெப்பிய நின்றேய்
 புட்கரப் பாட்ட வானப் பேருறைக்
 ருமிழி யன்ன பொகுட்டு விழிய
 கரும்பிடர்த் தலைய மாச்செவிக் குறமுய
 வுள்வளைங் துள்ளி யுலம்பல் போற்புற
 மதத்து வாதிக டங்களுட் பேரொளி
 செய்யு மார்ப்பரிப் பொழிய வாங்காக்
 குய்வரச் செலீஇக் கைம்மாப் புக்குக்
 கோட்டுனுங் கையினும் வாலினுவுக் காவினு
 நாழிலாட்ட தினுஞ் சிதைப்பது கேர
 வட சிகி யவர்மதாங் கெறுத்த நிற்போல
 வெவருங் கங்டிலே மினியாம்ம யாரே
 கவத்தினின் முளைத்த சதுர
 வநுட்பெரி யோய்வின் புச்சுளப் பில்லே. (உ)

நேரிழை வே ஸ்ரீ.

ஆபபிலா வாதியர்க ளப்மவென வேங்கித்
 துளக்க மனக்கொள்ளக் துவ ம்க - விளக்கமது
 கண்டு சிரங் துளக்க வுண்மைப் பொருள் நாட்டு
 கண்டு மதியழுகக் கண்டு (உ)

(உ)

கட்டினாக் கலிந்துறை.

கண்டனஞ் சந்தர சின்றனைப் போற்செயக் கண்டுமிலேக்
 கண்டனஞ் சாரருள் காட்டுவர் தம்மையுங் கண்டுமிலேக்
 கண்டனஞ் சேரருள் சேர்க்குரவோரையுங் கண்டுமிலேக்
 கண்டனம் பெண்மணிற் கண்டனர் தாமொன்றுங் கண்டிலரே. ()

சோமகந்தர மும்மணிக்கோவை

மு ந் ற் ற் ற.